

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, NOVEMBER 8, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of November, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Watukolakanda in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
I.				
Preliminary plan 5,020.				
V 568	Medahena	13	0	6
10548	Doralugahahena, Kapundolahena, Dehigahahena	71	0	20
B 569	Hewagewattehena or Delgahawattehena	19	2	7
10546	Allisagehena, Gallendahena, Kekiriwarahena, and Tundolahena	40	3	20
		146	2	3

appearing in P. P. 5,020; and bounded on the north by Dehigahahenakoratuwa claimed by Hewakankanange Babappu P. P. 5,020 (J 568), Dehigahahadeniya claimed by Gamachige Luvishamy and others (5,020 / K 568 and L 568), Mimanakoladeniya claimed by Hewakankanange Don Siman and others (5,020 / R 568), Medaduwa (5,020 / S 568) claimed by Ratnayaka Patiranaage Don Andiris, Medapahaladeniya (5,020 / T 568) claimed by Hewakankanange Don Siman and others, Medapahaladeniyagalagawakella (5,020 / V 568) belonging to Gamachige Luvishamy and others, Pahaladeniyakoratuwa (5,020 / Z 568) belonging to Hewakankanange Don Siman and others, Medapahaladeniyapahalakella (5,020 / A 569) belonging to Hewakankanange Don Siman and others, Hewagewatta or Delgahawatta (5,020 / Q 568 and W 568) belonging to Carolis Siriwardena, Dikdeniyapahalakella (5,020 / J 568) belonging to Ratnayakapatiranaage Don Andiris and others, Dikdeniyeatmaga (5,020 / 10,547) belonging to Crown, Kekiriwarakanattahena (5,020 / F 568) encroached by Gamachige Luvishamy, Kekiriwarakanattahena sold by Crown to ditto (T. P. 160,318), Galagawadeniya (5,020 / T 567) belonging to Hewakankanange Kostanhamy and others, Galagawadeniyapahalakella (5,020 / Y 567) belonging to Hewakankanange Babappu and others; on the east by the Gonawaladola, the Watawala-aredola alias Watarakaela; on the south by the Watawala-aredola alias Watarakaela; on the west by the village limit of Aparekka, Mimanakoladeniyakele (5,020 / 10,549) belonging to Crown, Dehigahahenakele belonging to Crown.

විෂි 1901 ක්වූ නොවැම්බු මස 8 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධව විෂි 1897, 1899 සහ 1900 ආඥාපනත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මහත්‍යීඥරයානන්තාන්තේශ් ගාල්ලේ කන්තෝරු වේදී උත්තාන්තේශ් ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වාසිවිනට නොයෙදුනොත්, එකී විශේෂ මහත්‍යීඥරයානන්තාන්තේශ් ඉහතකී ආඥාපනත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණභාරදක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් භෑවියට උත්තාන්තේශ් අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තාන්තේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දන ගතයුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,
විශේෂ මහත්‍යීඥරයානන්තාන්තේශ්.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை மூலதிரிக்கில் கங்கபொடபத்துவையைச்சேர்ந்த வந்து கொலகந்த என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அதாவது இத்தோடணைத்துக் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


I.

பிரதமபடத்து இலக்கம் 5,020.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. து. ப.
V 568	... மெதகேன	15 0 6
10548	... தாராலககேன, கெபுன்தொலகேன, தெகிக ககேன	71 0 20
B 569	... ஹேவாகே வத்தேகேன அல்லது தெல்காவத் தேகேன	19 2 7
10546	... அள்ளிசாகேகேன, கள்ளெந்தேகேன, கெக்கிரி வறுகேன, துன்தொலகேன	40 3 20
		<hr/> 146 2 3

எல்லை, வடக்கு-ஹேவாகன்கானன்கே பயப்பு உரித்துபேசும் தெகிகாகேனகொறொட்
டுவ ($\frac{P.P. 5,020}{J 568}$), கமாச்சிகே லுவிஸகாமியும் சிலபேர்களும் உரித்துபேசும் தெகிகாகேனதெனிய
($\frac{5,020}{K 568, L 568}$), ஏவாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களும் உரித்துபேசும் மிமனதொல
தெனிய ($\frac{5,020}{R 568}$), மத்தயுக பத்திரனகே தொன் அந்திரிஸ உரித்துபேசும் மெததாவ ($\frac{5,020}{S 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களும் உரித்துபேசும் மெதபாலதெனிய ($\frac{5,020}{T 568}$), கமா
ச்சிகே லுவிஸகாமியும் சிலபேர்களுக்குமுடைய மெதபாலதெனியேகலகாவாகேள் ($\frac{5,020}{V 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களுக்குமுடைய பாலதெனியகொறொட்டுவ ($\frac{5,020}{Z 568}$), ஏ
வாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களுக்குமுடைய மெதபாலதெனியபாலகேல்
($\frac{5,020}{A 568}$), கறேளிஸ சிரிவர்தனுடைய ஹேவாகேவத்த அல்லது தெல்காவத்த ($\frac{5,020}{Q 568, W 568}$), மத்
தயுகபத்திரனகே தொன் அந்திரிசும் சிலபேர்களுக்குமுடைய திக்தெனியேபாலகேல் ($\frac{5,020}{J 568}$),
அரசாட்சிக்குள்ள திக்தெனியே அத்தமக ($\frac{5,020}{10,547}$), கமாச்சிகே லுவிஸகாமி எல்லைதாண்டிபோனதும்
கெகிரிவறுகனத்தேகேன ($\frac{5,020}{F 568}$) மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும்
கெகிரிவறுகனத்தேகேன (T. P. 160,318), யேவாகன்கானன்கே கொஸதன்காமியும் சிலபேர்களு
க்குமுடைய கலகாவாதெனிய ($\frac{5,020}{T 567}$), யேவாகன்கானன்கே பபபுவும் சிலபேர்களுக்குமுடைய க
லகாவாதெனியேபாலகேள் ($\frac{5,020}{Y 567}$); கிழக்கு-கோனவலதொல, வட்டவலஆரேதொல அல்ல
து வட்டாக்களல; தெற்கு-வட்டவலஆரேதொல அல்லது வட்டாக்களல; மேற்கு-அப்பரெக்
குடைய எல்லை, அரசாட்சிக்குள்ள மிமனகொலதெனியேகெலே ($\frac{5,020}{10,549}$), அரசாட்சிக்குள்ள தெ
கிகாகேனகெலே.

[For Tracing see page 4.]



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
V 568 ...	Medahena ...	15	0	6
10548 ...	Doralugahahena, Kapundolahena, Dehigahahena ...	71	0	20
B 569 ...	Hewagewattehena or Delgahawattehena ...	19	2	7
10546 ...	Allisagehena, Galindahena, Kekiriwalahena, Thondollahena ...	40	3	20

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

II.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
R 566 ...	Patinagodahena ...	6	3	10
S 566 ...	Do. ...	3	0	20
		9	3	30

on P. P. 5,020; and bounded on the north by Patinagodahena claimed by Don Carolis Siriwardena ($\frac{5,020}{N 566}$), Patinagodawatta claimed by ditto ($\frac{5,020}{P 566}$); on the east by Kongahawattahena *alias* Alutdeniya-atmaga sold by Crown to ditto (T. P. 183,991), Kongahawattahena *alias* Himbotuwelkanatta sold by Crown to ditto (T. P. 169,361), Kongahamaditta claimed by ditto ($\frac{5,020}{S 566}$), Kongahawattahena *alias* Alutdeniya-atmaga *alias* Himbotuwelkanatta belonging to Crown the Puwakgaha-ara; on the south by Walgamayahenakele belonging to Crown, the Nanudola; on the west by Patinagodahena claimed by Don Carolis Siriwardane and others ($\frac{5,020}{N 566}$).

P. P. 5,020 ස්තියම්පත්‍රයේ අඩංගුව.

විමකවිවය.	ඉඩමේ නම.	විමිතරම.		
		අ.	රු.	ප.
R 566 ...	පතිනගොඩගේන ...	6	3	10
S 566 ...	එම ...	3	0	20
		9	3	30


මීට මාසිම්—උතුරට දෙවන කරෝලිස් සිරිවඩින විසින් අයිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$), එම අය විසින් අයිතිවාසිකම් කියන පතිනගොඩ වත්තද ($\frac{5,020}{P 566}$); නැගෙනහිරට එම අයට ආණ්ඩුව විසින් විකුනාපු කෝන්ගහ වත්තේ ගේන නොහොත් අළුත්දෙවියේ අත්මගද (T. P. 183,991), එම අයට ආණ්ඩුව විසින් විකුනාපු කෝන්ගහවත්තේ ගේන නොහොත් හිම්බුවුවැල් කනත්තද (T. P. 169,361), එම අය විසින් අයිතිවාසිකම් කියන කෝන්ගහ මඩිත්තද ($\frac{5,020}{S 566}$), රජ සත්තක කෝන්ගහවත්ත ගේන නොහොත් අළුත්දෙවියේ අත්මග නොහොත් හිම්බුවුවැල් කනත්තද, පුවත්තහආරද; දකුණට රජසත්තක වල්ගමයා ගේනේ කැලේද, නානුදෙලද; බස්නාහිරට දෙවන කරෝලිස් සිරිවඩින සහ තවත් අයවලින් විසින් අයිතිවාසිකම් කියන පතිනගොඩ ගේනද ($\frac{5,020}{N 566}$).

පිරිමපදපත්‍ර මූලකම 5,020.

නැම.	කාණ්ඩියනු පෙයර්.	විසාලම.		
		අ.	රු.	ප.
R 566 ...	පත්තිනුකොට්ටේන ...	6	3	10
S 566 ...	ඉඩ ...	3	0	20
		9	3	30

ඒබ්බේ, වැට්ටු-දොන් කරොලිස් සිරිවර්තන උරිත්තුවෙසම පත්තිනුකොට්ටේන ($\frac{5,020}{N 566}$), මෙර්සෝලියවන් උරිත්තුවෙසම පත්තිනුකොට්ටේන ($\frac{5,020}{P 566}$); කිට්ටු-මෙර්සෝලියවනු ක්ටු ආරාධ්‍යාරාල් විර්කප්ප්ප්ට්ටුකුට්ටු කොන්කාවත්තේන අල්ලනු අලුත්දෙනියේ අත්මග (T. P. 183,991), මෙර්සෝලියවනුක්ටු ආරාධ්‍යාරාල් විර්කප්ප්ප්ට්ටුකුට්ටු කොන්කාවත්තේන අල්ලනු උරිම්ප්ට්ටුවෙල්කනත්ත (T. P. 169,361), මෙර්සෝලියවන් උරිත්තුවෙසම කොන්කාමදිත්ත ($\frac{5,020}{S 566}$), ආරාධ්‍යාරාල් කොන්කාවත්තේන අල්ලනු අලුත්

தெனியே ஆதம்மக அல்லது ஈம்பட்டுவெல்கனத்த, புவக்காஜூர ; தெற்கு-அரசாட்சிக்குள்ள வல கமயாகேனெகெலெ, நானுதொல ; மேற்கு-தொன் கரேலிலை சிரிவர்தனும் சிலவேர்களும் உரி த்துபேசும் பத்தினுகொடகேன ($\frac{5,020}{N 566}$).



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent.
A. R. P.		
R 566	...	6 3 10
S 566	...	3 0 20
		<u>9 3 30</u>

Surveyor-General's Office,
Colombo, April 4, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

III.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent.
A. R. P.		
10543	...	12 3 10
J	...	2 0 38
		<u>15 0 8</u>

on P. P. 5,020 ; and bounded on the north by Millagahahena sold by Crown to Don Carolis Siriwardena (T. P. 169,364 and 169,365), Delgahawatta ($\frac{5,020}{Y 566}$) belonging to Ratnayaka Patiranage Don Andiris, Kajjugahawatta *alias* Delgahakoratuwa ($\frac{5,020}{W 567}$) belonging to Hewakankanange Don Siman and others, Kajjugahawatta belonging to Hewakankanange Kottan and others ; on the east by Pissugewatta ($\frac{5,020}{F 567}$) belonging to Hewakankanange Babappu and others, Mahawatta *alias* Mediyagahawatta ($\frac{5,020}{Z 567}$) belonging to Hewakankanange Kostanhamy and others, Arambewatta *alias* Mahawatta ($\frac{5,020}{A 568}$) belonging to Hewakankanange Babappu and others, Kongahawatta *alias* Gorokgahawatta ($\frac{5,020}{G 568}$) belonging to Hewakankanange Kostanhamy and others ; on the south by Dehigahahenedeniya ($\frac{5,020}{K 568}$ and $\frac{5,020}{L 568}$) belonging to Hewakankanange Babappu and others ; on the west by Uda-aparekkekele belonging to Crown, Medahenkele belonging to Crown, Ittabatehena *alias* Itayahena belonging to Crown, Puwakgahahenedeniya ($\frac{5,020}{X 566}$) belonging to Ratnayaka Patiranage Don Andiris.

P. P. 5,020 கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில்.

கீழ்க்கண்டவற்றின்.	ஒவ்வொரு பகுதி.	நிழல்களின்.
		அ. ர. ப.
10543	...	12 3 10
J	...	2 0 38
		<u>15 0 8</u>

எல்லை, வடக்கு-தொன் கரேளில சிரிவர்தனுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்
கும் யிள்ளகாகேன (T. P. 169,364, 169,365), மத்தயகபத்திறனகே தொன் அந்திரிகடைய
ய தெள்காவத்த ($\frac{5,020}{Y 566}$), ஹேவாகன்கானன்கே தொன் சிமனும் சிலபேர்களுக்குமுடைய க
ஐஐ-காவத்த அல்லது தெள்காகொருட்வ ($\frac{5,020}{W 567}$), ஹேவாகன்கானன்கே கோத்தனும் சில
பேர்களுக்குமுடைய கஐஐ-காவத்த; கிழக்கு-ஹேவாகன்கானன்கே பபப்புவும் சிலபேர்களுக்கு
முடைய பிஸககேவத்த ($\frac{5,020}{F 567}$), ஹேவாகன்கானன்கே கொத்தன்காமியும் சிலபேர்களுக்குமு
டைய மாவத்த அல்லது மெடியகாவத்த ($\frac{5,020}{Z 567}$), ஹேவாகன்கானன்கே பபப்புவும் சிலபேர்க
ளுக்குமுடைய அறம்பேவத்த அல்லது மாவத்த ($\frac{5,020}{A 568}$), ஹேவாகன்கானன்கே கொத்தன்காமி
யும் சிலபேர்களுக்குமுடைய சோன்காவத்த அல்லது கொருக்காவத்த ($\frac{5,020}{G 568}$); தெற்கு-ஹே
வாகன்கானன்கே பபப்புவும் சிலபேர்களுக்குமுடைய தெகிகாகேனெதெனிய ($\frac{5,020}{K 568, L 568}$);
மேற்கு-அரசாட்சிக்குள்ள உட அபரெக்கேகேலே, அரசாட்சிக்குள்ள மெதகேன்கெலே, அரசா
ட்சிக்குள்ள இத்தவட்டேகேன அல்லது இட்டயாகேன, மத்தயகபத்திறனகே தொன் அந்
திரிகடைய புவக்காகேனெதெனிய ($\frac{5,020}{X 566}$).

[For Tracing see page 8]

මීට මාසිම්—උතුරට දෙග් කරෝලිස් සිරිවිච්චට අණසුච විසින් විකුණාපු මිලදුණහගේනද (T. P. 169,364 සහ 169,365), රත්නාසක පතිරනගෙයි දෙග් අන්දිරිස්ට අසිති දෙල්ගහ වත්තද (P. P. 5,020) ($\frac{P. P. 5,020}{Y 566}$), සේවාකන්කානන්ගෙයි දෙග් සිමන්ට සහ තවත් අසවළන්ට අසිති කපුගහවත්ත

නොහොත් දෙල්ගහ කොරටුවද ($\frac{P. P. 5,020}{W 567}$), සේවාකන්කානන්ගෙයි කොස්තන්ට සහ තවත් අස

වළන්ට අසිති කපුගහවත්තද ; නාගෙනඉරට සේවාකන්කානන්ගෙයි බබාඅප්පුට සහ තවත් අසව

ළන්ට අසිති පිස්සුගේ වත්තද ($\frac{5,020}{F 567}$), සේවාකන්කානන්ගෙයි කොස්තන්තාමිට සහ තවත් අසව

ළන්ට අසිති මහවත්ත නොහොත් මැදියගහවත්තද ($\frac{5,020}{Z 567}$), සේවාකන්කානන්ගෙයි බබාඅප්පුට


සහ තවත් අසවළන්ට අසිති අරමේවත්ත නොහොත් මහවත්තද ($\frac{5,020}{A 568}$), සේවාකන්කානන්ගෙයි

කොස්තන්තාමිට සහ තවත් අසවළන්ට අසිති කෝන්ගහවත්ත නොහොත් ගොරෙක්ගහවත්තද ;

දකුනට සේවාකන්කානන්ගෙයි බබාඅප්පුට සහ තවත් අසවළන්ට අසිති දෙහිගහගේගේ දෙනියද ($\frac{5,020}{K 568}$ සහ L568); බස්නාඉරට රජසන්තක උඩඅපරාක්කේ කැලේද, රජසන්තක මැදගේ කැලේද, රජසන්තක ඉත්තබවේ ගේන නොහොත් ඉතසාගේනද, රත්නාසක පතිරනගෙයි දෙග් අන්දිරිස්ට අසිති පුවක්ගහගේගේ දෙනියද ($\frac{5,020}{X 566}$).

විෂයයට අනුකූල වූ මුදල 5,020.

නැං.ම.	ආණ්ඩුගත පොදු.	විෂයය.	ආ. පු. පෙ.
10543	...	දෙසිකාසෙ, මෙතසෙසෙසෙසෙ	12 3 10
J	...	දෙසිකාසෙසෙසෙසෙසෙසෙ	2 0 38
			<hr/>
			15 0 8



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
10543	Dehigahahena and Medahenakele	12 3 10
J 568	Dehigahahenakoratuwa	2 0 38
		15 0 8

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.

IV.

Preliminary plan 5,020.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
567½	Suddrastakagahahena	4 0 8

on P. P. 5,020; and bounded on the north by the Suddrastakagahahena, Bogahahena belonging to Crown, Suddrastakagahahadeniya ($\frac{5,020}{E 567}$) belonging to Hewakankanange Kottanhamy and others; on the east by Polkoratuwagawawattadolahena claimed by Hewakankanange Kottanhamy and others; on the south by the Gansabhawa road; on the west by Palamagawadeniyakoratuwa ($\frac{5,020}{P 567\frac{1}{4}}$) claimed by Hewakankanange Babappu and others, Ihalamulanekumbura belonging to Mimanage Puchibaba and others.

P. P. 5,020 සිතියම පත්‍රයේ අඩංගු.

බිම්ක.විවිස.

ඉඩමේ නම.

බිම්තරම.

567½

සුද්ද්‍රස්තකගහ හේන

අ. රූ. ප.

4 0 8


මට මාසිම—උතුරට සුද්ද්‍රස්තකගහ හේනේ දෙලද, රජසන්තක බෝගහහේනද, හේවාකන් කානන්ගෙසි කොස්කන්හාමිට සහ නවත් අසවළුන්ට අයිති සුද්ද්‍රස්තකගහ දෙකියද ($\frac{5,020}{E 567}$);

கூடுதலாகத் தரப்படும் கட்டிடக்கலை விவரங்களைக் கண்டறிவதற்காகக் கட்டிடக்கலை அதிகாரிகளின் தலைமையில் கட்டிடக்கலை அலுவலர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்கள் மேற்கண்டவற்றைப் பற்றித் தரப்பட்ட விவரங்களைக் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.

பிரதமபட்டத்து இலக்கம் 5,020.

தண்டி	சாணியினது பெயர்.	விசரலம்.
567½ ...	சுத்தராஸ்ட்டக்காரகேன ...	ஏ. ரூ. ப. 4 0 8

எல்லா, வடக்கு-சுத்தராஸ்ட்டக்காரகேனெனதொல, அராசாட்சிக்குள்ள போகாரகேன, யேவா கன்கானன்கே கொத்தான்காமியும் சிலபேர்களுக்குமுடைய சுத்தராஸ்ட்டக்காரகேனிய ($\frac{5,020}{P 567}$), சிழுகு-யேவாகன்கா ன்கே கொத்தான்காமியும் சிலபேர்களும் உரித்துபேசும் பொல்கொறெட்டி வகாவாவத்தேதொலேசேன; தெற்கு-சன்சபா ரேட்டு; மேற்கு-யேவாகன்கான்கே பப்பும் சிலபேர்களும் உரித்துபேசும் பாலமகாவாதெனியெகொறெட்டு ($\frac{5,020}{P 567}$), மிமன்கே புஞ்சி பபாவும் சிலபேர்களுக்குமுடைய இசுலமுளனேகும்பு.



Situation : Watakolakanda village in Gangaboda pattu.

Lot.	Name of Land.	Extent.
P 567½ ...	Suddiathagahahena ...	A. R. P. 4 0 8

Surveyor-General's Office,
Colombo, February 25, 1901.

P. D. WARREN,
for Surveyor-General.